

॥ श्री शिवपञ्चाक्षरी भाष्यम् ॥
तृन् चिव पञ्चाक्षरी पाञ्चयम्

॥ ॐ नमः शिवाय ॥

ॐ नम शिवाय

त्यागोहि नमसो वाच्यः आनन्दः प्रकृतेस्तथा ।
फलं प्रत्ययवाच्यं स्यात् त्याज्यं पत्र फलादिकम् ॥ १ ॥
त्यजामीदमिदं सर्वं चतुर्णामिह सिद्ध्ये ॥

मुठलं वियाकंयाऩम्

नम ऎன்ற சொல்லின் பொருள் தியாகம் என்பதேயாகும். (இங்கு) பகுதியில் (சிவ - ஆய) அதன் பொருள் ஆனந்தம் என்பது விகுதியில் (ஆய) பலன் என்பதாகும். தியாகத்திற்கு உரியவை இலை, பழம் முதலியவைகள் இந்த பிறவியில் நான்கு பயனையும் (அறம், பொருள், இன்பம், வீடு) அடைவதற்காக இங்கே பார்க்கபடும் எல்லாவற்றையும் தியாகம் செய்கிறேன்.

இரண்டாம் வியாக்யானம்

.இல்லையேல், நம என்ற சொல்லின் பொருள் வணக்கம் ஆகும். அது தீநத்தன்மையை அடைய, தீநத்தன்மை என்பது சேவை மற்றும் அறிவு, எல்லா பொருட்களின் பிராப்தியும். அந்த பலனில் ஆசையுடனேயோ இல்லை ஆசையின்றியோ தேவர்களின் தேவனை வணங்குகிறேன்.

மூன்றாம் வியாக்யானம்

नजानिषिध्यते भावविकृतिर्जगदात्मनः ।

मसनं देवदेवेश नेह नानास्ति शब्दतः ॥ ४ ॥

தேவர்களுக்கெல்லாம் தேவனே, நஞ் மூலமாக ஐகத்தின் பாவமாற்றங்கள் (பிறக்கல், இறக்கல், மாறுகல், வளர்கல், தேய்தல், அழிதல்) நிராகரிக்கபடுகின்றது. (நேஹு நாநாஸ்தி) இங்கு பலவானவை இல்லை, என்ற வேதத்தின் வாக்கியத்தினால் இது அறியப்படுகின்றது.

(நஞ் என்பது ஒரு பகுதி வேற்றுமை, ஒரு சொல்லுடன் சேரும் பொழுது அதன் இன்மையை உணர்த்தும். உம் ஆத்மா - அனாத்மா, புண்யம் - அபுண்யம் (பாவம்))

अयेति गमयेत्यर्थे तस्माच्छुद्घोस्मि नित्यशः ।

प्रणामो देहगेहादेभिमानस्य नाशनम् ॥ ५ ॥

அய, என்பது இங்கே கொண்டுசெல் என்ற பொருளினை குறிக்கின்றது. உடல், வீடு முதலியவைகளின் பற்றினை அழிப்பது நமஸ்காரம் ஆகும். அதனால் எப்பொழுதும் தூய்மையானவனாக இருக்கிறேன்.

நான்காம் வியாக்யானம்

शिवो बेह्मादिरूपःस्याच्छत्किभिस्तसृभिःसह ।

अथवा तुर्यमैवस्यान् निर्गुणं वेह्मतत्परम् ॥ ६ ॥

சிவன் மூன்று சக்தியுடனும் கூடிய பிரம்மா முதலிய ரூபங்கள் ஆகட்டும். இல்லையேல், குணமற்ற மேன்மையான தூரியமான பிரம்மமே ஆகட்டும்.

नमसो नमने शक्तिः नमनं ध्यानमेवच ।

ॐ नन्तात्तदात्म्यसंबंधः कथयते प्रत्यगात्मनोः ॥ ७ ॥

नम ऎन्नर चेशाल्लिऩ् सक्ति वणक्कत्तिल उल्लातु, वणक्कम ऎन्पतु
தியானமே ஆகும். நான்காம் வேற்றுமையினால் ஜீவாத்மா மற்றும்
பரமாத்மாவின் வேரற்ற ஒன்றான தாதாத்மிய சம்பந்தம் கூறப்படுகின்றது.

अहं शिवः शिवोऽहं मन्ये वेदान्तं निष्ठ्या ।

इत्येवं नम इत्युक्तं वैदैः शास्त्रश्च सर्वशः ॥ ८ ॥

वेतान्त नीच्चयत्तिनाल नான் சிவன், சிவன் நான் என்று அறிகிறேன்.
இதுபோல எல்லா வேதத்திதலும் சாஸ்திரத்திலும் நம என்பத கூறப்பட்டுள்ளது.

अथवा दास एवाहं अहंदास इतीरणम् ।

इत्येवनम इत्युक्तं वैदैः शास्त्रश्च सर्वशः ॥ ९ ॥

இல்லையேல (நடுத்தர அதிகாரிகளுக்கு) தாசன் நான், நான் தாசன் என்று
கூறுதல் ஆகட்டும். இதுவே நம என்று எல்லா வேதத்திலும் சாஸ்திரத்திலும்
கூறப்பட்டுள்ளது.

अथवेदमिदं सर्वं त्यजामि परमाप्तये ।

अर्थं धर्मं च कामञ्च वाञ्छ जगदीश्वरम् ॥ १० ॥

இல்லையேல, இது எனப்படுகின்ற எல்லாம் பரமேஸ்வரனை அடையவேண்டி
தியாகம் செய்கிறேன். அறம், பொருள், இன்பம், இவற்றை தியாகம் செய்து
ஜகதீசனை அடைய ஆசைகொள்கிறேன்.

एतत्मन्त्रार्थतत्त्वज्ञैर्वेदवेदान्ततत्परैः ।

निर्णीतं तत्त्वगर्भं यदुविज्ञेयम् मुक्तिलब्धये ॥ ११ ॥

மந்திரத்தின் பொருளை அறிந்தவர்களும். வேதவேதாந்தத்தினை

அறிந்தவர்களும், தத்துவம் அடங்கிய இந்த முடிவை முக்தியை அடைய அறியவேண்டும்.

அथவா முக்கிலாभாய ஧்யேயं தत்த்வவிவேகதः ।

பிந்நं சூத்தா ஹடா ஦ேவं ஸங்கிரோஷம் ஜாதூரம் ॥ १२ ॥

இல்லையேல், (உத்தம அதிகாரிகளுக்கு) முக்தியை அடைய ஜகத்குருவான எஷ்வரனை எல்லா வரைகளிலிருந்து பிரித்து உணர்ந்து இதயத்தினால் (த்தில்) சாஸ்திரத்தை கொண்டு அறிவு பூர்வமாக விசாரம் செய்து தத்துவத்தை தியானம் செய்ய வேண்டும்.

ஜூந்தாம் வியாக்யானம்

நமேரचி நமः பிரக்தோ ஜந்தாஸ்யாஜ்ஜாதீஶ்வரे ।

தஸ்மாஹஸோऽஹ் இத்யேவं மத்வா மா பிராப்யாத்மனி ॥ १३ ॥

நம என்ற வேர்சொல்லான பகுதியில் அச் என்ற விகுதி சேர்பதினால் நம என்கிற பதம் (பிரயோகிக்க உகந்த சொல்) ஆகிறது. ஜூந்தா என்ற சொல்லோ ஜகதீஷ்வரனின் பெயரே ஆகும். அதனால், நான் தாசன் என்ற பாவனை கொண்டு என்னை உன்னோடு சேர்த்து கொள்வாயாக.

ஆஹாம் வியாக்யானம்

அஸ்மஜ்ஞே ஜாத்ஸர்வ தன்மய ஶங்காஸியது ।

தத்வாநாஞ்சித்வ இத்யுக்த காரண ஬்ரஹ்ம தத்பரா: ॥ १४ ॥

இந்த உலகம் முழுவதும் இதில் (சிவத்தில்) உறங்குகின்றது, பிரளாயத்தில் லயத்ததை அடைகின்றது, அப்படிப்பட்ட, எல்லா சொற்களுக்கும் எது பொருளாகின்றதோ அந்த பிரகிருதியான (முலமான) தன்மையை, பிரம்மத்தில் நிஷ்டையுள்ளவர்கள் அதன் பிரேரணையினால் அதை காரணமாக அறிந்து அதனை சிவம் என்று சொல்கிறார்கள்.

नमायस्यास्तिलक्ष्मीश सोऽहं देवो न संशयः ।
तस्मान्मे प्रापयेहैव लक्ष्मीं विद्यां सनातनीम् ॥ १५ ॥

लक्ष्मियाण मायावीनं अतीपतीये, नानं लक्ष्मियाण चेल्वमं इल्लातवनं, अतुमट्टुमं इल्लामलं तेवेन अतावतु ग्राण तारीतीराण (अन्गंग्राणत्तेत उत्तेयवर्कण) इतीलं सन्तेकमं इल्लेल. अतनाल, सनातनमाक मुक्कालत्तिलुमं अழियात लक्ष्मियाण (चेल्वमाण) वित्त्येयय (पीरम्म वित्त्येयय) एनक्कु नै उत्तेन तरुवायाक.

यस्मादानन्दरूपस्त्वं देवैवदीर्णिगद्यसे ।
तस्मान्मे देहि योगीश भद्रं ज्ञानं सुभावनम् ॥ १६ ॥

एगेनन्ऱाल, नै एतनालं तेवर्कणालुमं वेतत्तिनालुमं आनन्तमेइयल्पाणवेन एन्ऱु कृप्पप्पटुकिरायेया अतनालं येकत्तिर्कु अतीपतीयाणवेन, एन्ल इयल्पाण नीलेयिलं किटक्क कृष्टिय इनिमेयाण आत्माणन्तत्तेत केकाटुक्कक्कृष्टिय अन्त आत्म अरीविणेन एनक्कु केकाटुप्पायाक.

गृह्णाम् वियाक्याणम्

यस्मात्त्वं नेतिनेतीति नजर्थं मासिवेदजम् ।
तस्मान्मोसि भद्रं मे यतो जातोऽन्मो नमः ॥ १७ ॥

एतनाल, नै वेतत्तिलं इतु इल्लेल, इतु इल्लेल, (नेती नेती) एन्ऱु नां पकुती केण्णु, अतन्ल बेपारुण (विषेयांकणाण तूलमाणतुमं, कुक्कुमाणतुमाण) अणक्किण्ऱायेया. अतनालं नै नम आकिण्ऱाय. (एल्लावर्ऱरेयुमं नैक्की नीर्मलणाक, तूयमेयाणवणाक इरुक्किण्ऱाय) अप्पटिप्पट्ट उन्णेण पर्ऱरीय ग्राणत्तिनालं एनक्कु नन्मेम (माङ्कणाम) उन्णटाकट्टुम. एगेनन्ऱालं नानं अन्म त्तिलिरुन्तु अतावतु वरेवुकणिलिरुन्तु (नानं - उयरम, कुण्णाम, पीराम्मणाण, कृष्टिरीयण, उत्तम्पु मुतलिय) नम आकिविट्टेण (वरेवुकणर्र अकण्णट

பிரம்மமாகி விட்டேன்)

शिवंशिवमथाप्राप्तः शिवायेति निगद्यसे ।

शिवायमे तथाप्राप्त्या शिवायं कुरु सर्वदा ॥ १८ ॥

இரு துண்பமு மற்ற நிறைவான இன்பம் நீ முழுமையா கொண்டவனானதால் சிவாய என்று அறியப்படுகின்றாய். சிவனே, என்னையும் அப்படி முழுமையானவானாக எப்பொழுதும் இருக்கும்படி ஆக்குவாயாக.

நட்டாம் வியாக்யானம்

शिवंयातो महाभद्र नमोऽहं माययाद्युवम् ।

ततो नमाय मह्यं मः शिवायं कुरु सर्वथा ॥ १९ ॥

ஹே மஹாபத்ர (முழுதும் இனிமையானவனே) மாயயினால் (அறிவின்மையால்) தீர்மானாமான அறியாமையை உடைய நான் பிரம்ம வித்தையால் உன் அருகில் வந்தேன். அதனால், எல்லா வகையிலும் அருகதையற்ற. எனக்கு, உன் இயல்பான சுவர்ணபமாக, காணப்படுகின்ற எல்லாவற்றையும் மாற்றி அருள்வாயாக.

ஒன்பதாம் வியாக்யானம்

शिवमेषि यतोऽस्या शिवायस्त्वं प्रपठ्यसे ।

नतेमाया यतोऽस्या नमोऽवैः प्रपठ्यते ॥ २० ॥

ஞானத்தினால் ஆனந்தமே இயல்பான ஆத்மாவை அறிந்தவனாக இருக்கின்றாய், இந்த காரணத்தினால் மாயையும் உன்னில் இல்லை என்ற காரணத்தினால் வேதத்தினால் நம என்ற பெயரால் நீ அழைக்கப்படுகின்றாய்.

नमोऽहं च शिवायोऽहं नमो मह्यं नमो नमः ।

नमोनमाय शुद्धाय मङ्गलाय नमोनमः ॥ २१ ॥

உன்னுடைய கருணையினால் நானும் ஆத்ம சுவரூபத்தை அடைந்ததால், உன்னைதவிர வேரொன்றும் என்னில் இல்லாததால் நானும் நம வாக அறியமை இல்லாதவனாக இருக்கிறேன். நான் சிவாய வாக ஆத்மாவை உணர்ந்தவனாக இருக்கிறேன். அதனால் அறியாமையற்ற, சுத்தமான, மங்களமான எனக்கு நமஸ்காரம் மீண்டும் மீண்டும் உரித்தாகுக.

நமோ நமஸ்ந ஶஸ்மோ நிராகாராய தே நமः ।

நிர்ஜுஞ் நிஷ்கிய ஶாந்த இத்யாயா-ஆத்மோ ஜगு: ॥ २२ ॥

சம்புவே, நீ மாற்றமற்றவனாக இருப்பதால் நீ நம ஆகின்றாய். வேதங்களும் உன்னை குணமற்றவன், செயலற்றவன், சாந்தமானவன் முதலியினவனாக போற்றுகிறது அப்படிபட்ட உருவமற்ற உனக்கு நமஸ்காரங்கள்.

நமோ ஬्रஹ்ம நிராகார ஶிவாய் ஶிவ ஸ்வர்஦ா ।

அதோऽஹ்ச நமோभ஦்ர ஶிவாயोऽஹ் ந ஸ்வஶயः ॥ २३ ॥

சிவனே, நீ உருவமற்ற முழுமையுள்ள பிரம்மமாக எப்பொழுதும் இருக்கின்றாய். அதனால், இனிமையானவனே, நானும் கூட மாற்றமற்ற பரிசூரணானாக இருக்கிறேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஸ்ரீ மத் சங்கராசாரியாரின் சீடர் பத்மபாதாசாரியார் அவர்கள் எழுதிய சிவ பஞ்சாக்ஷரி பாஷ்யம் சமாப்தம்.

॥ இதி ஶிவபञ்சாக்ஷரி ஭ாஸ்யम् ॥

॥ ஓ நமः ஶிவாய ॥